

TAMIL EELAM CUP 2019 முக்கியமான விதிமுறைகள்

தமிழர் விளையாட்டுவிழா 2019 ஆரம்ப நிகழ்வாகிய, கொடியேற்றல் ,கொடிவணக்கம், அகவணக்கம் நிகழ்வுகளில் போது மைதானத்துக்கு வருகை தந்திருக்கும்,வீரர்கள் ,கழகங்கள் மற்றும் அனைவரும் தமது சீருடைகளுடன் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரசன்னமாயிருத்தல் அவசியம். முக்கியமாக முதலாவது ஆட்டத்துக்குரிய அணிகள் சீருடைகளுடன் சமூகமளிக்க தவறும் பட்சத்தில் குறித்த வீரர்கள்,கழகங்கள் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தகமையிழந்தவர்களாகக் கருதப்படுவர்.

- ஆட்டத்துக்கான பந்தினை இரு அணிகளும் கொண்டு வருதல் வேண்டும் உரிய பந்தினை நடுவர் தெரிவு செய்வார்.
- 15 வயதுக்கு குறைந்தவர்கள் விளையாட முடியாது
- சீரற்ற காலநிலை மற்றும் தவிர்க்க முடியாத தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் சுற்றுப்போட்டியின் நேர அட்டவணை,ஆட்ட நேரம்,மைதானம் போன்றவற்றில் மாற்றம் செய்யும் உரிமை சுற்றுப்போட்டி அமைப்பாளர்களுக்கு உண்டு.
- கால் இறுதி சம நிலையில் முடிந்தால் தண்டனை உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்
- அரை இறுதி,இறுதி சமநிலையில் முடிவுற்றால் 2x5 (11,13,பெண்கள் 1x 5நிமிடம்)நிமிடம் வழங்கப்படும் அதிலும் சமநிலை காணப்பட்டால் தண்டனை உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.
- போட்டியானது குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பமாகும். பிரத்தியேக அழைப்பு விடப்படமாட்டாது.
- குறித்த நேரத்தில் இருந்து 5 நிமிடத்துக்குள் அணிகள் மைதானத்துக்குள் சமூகமளிக்காவிடின் இரு அணிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது .ஒரு அணி சமூகமளித்திருந்தால் 3.0 என்னும் அடிப்படையில் வெற்றி வழங்கப்படும்.
- பிறழ் நடத்தை காரணமாக (சண்டை பிடித்தல்,நடுவரை அவமானப்படுத்தல்,எதிரணி வீரர்கள்,பயிற்சியாளர்களை அவமானப்படுத்தல்) சிவப்பு அட்டை மூலம் வெளியேற்றப்படும் வீரர் சுற்றுப்போட்டி முழுவதிலும் விளையாடுவதற்கான அனுமதி மறுக்கப்படும்
- மதுபானம் மைதான வளாகத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது
- வயதுப் பிரிவுகள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு அமையும்.உதாரணமாக 11 வயதுப்பிரிவு 2008 அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராக இருத்தல் வேண்டும் .
- 35 வயது 1984 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
- 11,13,15,17,21,35 வயதுப்பிரிவினர் பெயர் பட்டியலுடன் புகலிட அனுமதி பத்திரத்தின் பிரதியை இணைத்தல் வேண்டும்.
- ஒரு வீரர் தனது வயதினை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஏதும் இல்லாதவிடத்து ஆட்டத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்படும்
- 11,13,15,17,35 மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கு ஒவ் சைட் இல்லை.
- 11,13,15,17,35 வயதுப்பிரிவுகளில் 2 வேற்று இனத்தவர் விளையாடலாம்.
- பெண்கள் பிரிவில் 3 வேற்று இனத்தவர் விளையாடலாம்.
- 11,13,15,17,35 மற்றும் பெண்கள் பிரிவு வீரர்கள் பந்து காப்பாளரிடம் பந்தை தட்டிக்கொடுத்து அதைக் கையால் பிடிக்க அனுமதி இல்லை.
- 11,13,15,17,35 மற்றும் பெண்கள் பிரிவு, ஐந்து வீரர்கள் மாறலாம்.இவர்கள் எத்தனை தடவையும் மாறலாம்
- ஒவ்வொரு கழகமும் தங்களது முதலாவது ஆட்டத்துக்கு முன்னர் பெயர் பட்டியல்,அனுமதிக்கட்டணம் என்பன செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.மேலதிக விதி முறைகள் யாவும் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளது
- 11,13,15,17,35 மற்றும் பெண்கள் free kicks அனைத்தும் தட்டிக்கொடுத்தே அடிக்க வேண்டும்

சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக்குழு - 2019